

இலங்கையின் சமகால
சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள்
Contemporary Socioeconomic Issues in Sri Lanka.



அமரர் இலக்கிய கலாநிதி நாகலிங்கம் பாலகிருஷ்ணன்
அவர்களின் சேவை விதய்யு வெளியீடு
A Festschrift in Honour of Late Dr. N.Balakrishnan

பதிப்பாசிரியர்:

சிதம்பரநாதன் உதயகுமார்

பிரதம பதிப்பு ஆலோசகர்:

பேராசிரியர் பசுபதி சீவநாதன்

வெளியீடு:

பொருளியல் துறை, கலைப்பீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

2014

- தலைப்பு : “இலங்கையின் சமகால சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள்”
அமரர் இலக்கிய கலாநிதி நாகலிங்கம் பாலகிருஷ்ணன்
சேவை விதப்பு வெளியீடு
- பதிப்புரிமை : @2014 திரு. எஸ். எஸ். உதயகுமார்
- பதிப்பாசிரியர் : சிதம்பரநாதன் உதயகுமார்
- வெளியீடு : பொருளியல் துறை, கலைப்பீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்,
இலங்கை.
- அச்சுப் பதிப்பு : குரு பிண்டேர்ஸ்,
39/2, ஆடியபாதம் வீதி,
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
- பக்கங்கள் : C + 250
- விலை : 1000/=

- Title** : "Contemporary Socioeconomic Issues in Sri Lanka"
A Festschrift in Honour of Late Dr. N. Balakrishnan
- Copy right** : @ 2014 by Mr. S. S. Uthayakumar
- Edited by** : Sithamparanathan Uthayakumar
- Published by** : Department of Economics, Faculty of Arts,
University of Jaffna,
Jaffna,
Sri Lanka.
- Printed by** : Guru Printers ,
39/2, Adiyapatham Road,
Thirunelvely, Jaffna.
- ISBN** : 978 955 0585 05-2
- Pages** : C + 250
- Price** : 1000/=

இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளின் உள்ளடக்கத்திற்கும் கருத்துக்களுக்கும்
கட்டுரையாசிரியர்களே பொறுப்பாவர்.

நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை

திருமதி விஜிதா ரவிசங்கர்
சிரேஸ்ட் விரிவுரையாளர்,
பொருளியல் துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

நிதியியல் முறைமை :

ஒரு நாட்டின் நிதியியல் முறைமை என்பது அந்த நாட்டின் கொடுப்பனவு ஊடகமான பணக்கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பாகும். ஆகவே ஒரு நாட்டின் நிதியியல் முறைமையின் அபிவிருத்தியானது அந்நாட்டின் பணம் மற்றும் பணக்கொடுக்கல் வாங்கல்களின் அபிவிருத்தியுடன் பிணைந்ததாக இருக்கும். பொதுவாக ஒரு நிதியியல் முறைமை நிதியியல் சார்ந்த முகவர்கள், சந்தைகள், கருவிகள் நிறுவனங்கள் மற்றும் உட்கட்டமைப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. நிதியியல் முறைமையானது மேலதிக அலகிலிருந்து நிதியினைப் பெற்று பற்றாக்குறையாக உள்ள அலகுகளுக்கு கடன்களை வழங்கும் இடைச் செயற்பாட்டாளர் என்கின்ற மிக முக்கியமான தொழிற்பாட்டைச் செயற்படுத்துகின்றது. வினைத்திறனானதும். போட்டித்தன்மையுடையதுமான ஒரு நிதியியல் முறைமையின் பண்புகள், முகவர் சந்தைகள், நிறுவனங்கள் என்பவற்றின் நடவடிக்கைகளில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்களின் மூலம் பிரதிபலிக்கப்படுகின்றது. மேற்கூறப்பட்டவையின் உள்ளவருகை, வெளிச்செல்லுகை, இணைப்பு, ஈர்ப்பு என்பவற்றின் மூலம் நிகழ்கின்றன. வினைத்திறனான கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறையானது நிதித்துறையின் கொடுக்கல் வாங்கல்களைத் தீர்ப்பனவு செய்யும் பொறிமுறையாகச் செயற்படுகின்றது. இக் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறையானது நிதியியல் முறைமையின் இயல்பான செயற்பாட்டுக்கு உதவுவதன் மூலம் நிதியியல் முறைமையின் உறுதித்தன்மைக்கும் பங்களிப்புச் செய்கின்றது.

நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை

குறிப்பிட்ட ஒரு பொருளாதாரத்தின் நிதியியல், அரசியல் அல்லது ஏனைய வகையில் ஏற்படுகின்ற வெளியார்ந்த அதிர்ச்சிகளிலிருந்து குறிப்பிட்ட அப்பொருளாதாரத்தின் நிதியியல் முறைமையினைப் பேணிப் பாதுகாப்பது நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை எனலாம். இன்னொரு வகையில் வீட்டுத்துறையினருக்கும், வியாபார நிதிநிறுவனங்களுக்குமிடையிலான நிதிக் கொடுக்கல்வாங்கல் முறையைப் பேரினப் பொருளாதாரக் கிரயக் குறுக்கீடுகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளுதல் எனவும் வரையறுக்க முடியும்.

நிதியியல் முறைமையின் உறுதித்தன்மையினை வினைத்திறனானதும் அபிவிருத்தியடைந்ததுமான நிதிச் சந்தை, வினைத்திறனான, உறுதியான நிதியியல் நிறுவனங்கள் என்பவற்றின் அடிப்படையில் உறுதிசெய்து கொள்ள முடியும். மாறாக நிதியியல் முறைமையின் உறுதியின்மையானது முக்கிய நிறுவனங்களின் தோல்வி, சொத்துக்களின் விலைமாற்றங்கள், சந்தைத்திரவத்தன்மையின் சீர்குலைவு, கொடுப்பனவு, தீர்ப்பனவு முறைமையில் ஏற்படுகின்ற தாக்கங்கள் என்பவற்றினூடாக வெளிப்படுத்தமுடியும்.

நிதியியல் முறைமையின் உறுதித்தன்மையானது ஒரு பொருளாதாரத்திற்கு மிகவும் அவசியமானதாகும். எவ்வாறெனின் உறுதியானதொரு நிதியியல் முறையானது

வைப்பாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு சட்ட ரீதியானதும் நம்பகத்தன்மையுடையதுமான ஒரு நிலையினை ஏற்படுத்திக் கொடுக்கும். இதைவிட நாணயக் கொள்கைகளினுடைய பரிமாற்றத்திற்கு உதவியுள்ளது. அதாவது நாணயக் கொள்கையினூடாக விலை உறுதிநிலையினை அடைய உதவுகின்றது. அடுத்து உறுதியான நிதியியல் முறைமையானது வினைத்திறனான நிதியியல் இடைத்தொடர்புகளை உருவாக்குகின்றது. இதன் மூலம் படிப்படியாக முதலீட்டினையும், வளர்ச்சியினையும் உருவாக்க ஊக்குவிக்கும். அத்துடன் உறுதியான நிதியியல் முறைமை வினைத்திறனானதும் பயனுறுதித்தன்மை வாய்ந்ததுமான சந்தைச் செயற்பாடுகளையும் வளப்பகிர்வினையும் விருத்தி செய்வதற்கும் உதவுகின்றது. ஆகவே நிதியியல் முறைமையின் உறுதித்தன்மையானது பேரினப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்தமான செயற்பாடுகளுக்கும் அவசியமான ஒன்றாக கருதப்படுகின்றது.

நிதியியல் துறையொன்றில் கொடுப்பனவுகள், தீர்ப்பனவுகள், பரிமாற்றுக்கைகள், பாதுகாப்பு வைப்புக்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. ஒரு நிதித்துறையில் ஏராளமான நிதிநிறுவனங்கள் உள்ளபோதும் ஓரிரு பெரிய நிறுவனங்களின் அல்லது முறைசார் முக்கியத்துவமுடைய நிறுவனங்களில் தோல்வி ஏற்படும் போது நிதியியல் முறைமையின் ஆரோக்கியத்தன்மை பாதிப்புக்குள்ளாகலாம். இதைவிட உள்நாட்டு மற்றும் சர்வதேச பேரினப் பொருளாதாரச் சூழ்நிலைகள் கூட நிதியியல் நிறுவனங்களையும் அவர்களது வாடிக்கையாளர்களையும் மட்டுமல்லாது முழுநிதியியல் முறைமையையும் பாதிப்புக்குள்ளாக்க வல்லது.

நிதியியல் முறைமையானது உறுதித்தன்மையுடையதாகக் காணப்படுமாயின் இது வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களிற்கும் நன்மையுடையதாகக் காணப்படும். எவ்வாறெனின் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு வடிவங்களிலான பணக்கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுகின்றன. இக்கொடுக்கல் வாங்கல்கள் சிறந்த முறையில் இடம்பெறு நிதியியல் முறையிடமிருந்து வெவ்வேறு வகையிலான சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக பொதுமக்கள் சிலர் தமது வருமானங்களை நேரடியாகத் தமது வங்கிக்கணக்கிலிருந்து பெற்றுக் கொள்கின்றனர். அல்லது காசோலையாகப் பெற்று வங்கிகளில் காசாக மாற்றிக் கொள்கின்றனர். அத்துடன் மக்களின் மேலதிக பணம் பல்வேறு வகையாக வங்கிகளில் வைப்பிலிடப்படுகின்றன. வட்டி வருமானம் உழைக்கும் நோக்குடன் நிதிநிறுவனங்களில் முதலிடப்படுகின்றன. வைப்பிலிடப்பட்ட பணம் தேவை ஏற்படும் போது குறித்த நிறுவனத்திலிருந்து அல்லது தன்னியக்கக் கூற்றுப்பொறியிலிருந்து மீள எடுத்துக்கொள்ள வேண்டியும் உள்ளது. இவற்றைவிட மக்கள் தமது பல்வேறுபட்ட கொடுப்பனவுகளையும் வங்கிக்கணக்கினூடாக அல்லது கடன் அட்டை போன்ற ஏனைய முறைகள் மூலம் மேற்கொள்கின்றர். அத்துடன் வர்த்தகர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் விற்பனை வருமானத்தை வைப்பிலிடவும், கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. வியாபார நிதிநிறுவனங்கள் நோக்கங்களுக்காகவும் நுகர்வு நோக்கங்களுக்காகவும் பல்வேறு கடன் வசதிகள் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி அறவிடப்படுகின்றது. ஏற்றுமதி இறக்குமதியாளர்கள், வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வோர் தமது வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல்களை வங்கிகளினூடாகவே மேற்கொள்கின்றனர். இவ்வாறான பல்வேறுவகையிலான நடவடிக்கைகள் நிதிநிறுவனங்களினூடாகவே

மேற்கொள்கின்றனர். இவ்வாறான பல்வேறுவகையான நடவடிக்கைகள் நிதிநிறுவனங்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன. மக்களின் பணத்தின் ஒரு பகுதி நிறுவனங்களிடையே உள்ள போது இவற்றின் பாதுகாப்புக் குறித்து நம்பிக்கை உடையவர்களாக இருத்தல் வேண்டும். இவை நேர்த்தியாக இடம்பெற நிதியியல் முறைமையானது உறுதியாக இருத்தல் அவசியமானதாகும்.

நிதியியல் முறைமை உறுதியானதாகக் காணப்படும் போது மக்கள் தமது தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு வங்கிகள், நிதிநிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தமது நாளாந்த கொடுக்கல் வாங்கல்களைப் பாதுகாப்பாக மேற்கொள்ள முடிகின்றது. மாறாக நிதியியல் முறைமை உறுதியற்றதாகக் காணப்படுமாயின் கொடுக்கல் வாங்கல்களைப் பாதுகாப்பாக மேற்கொள்ள முடியாது. எவ்வாறெனின் சில நிறுவனங்களால் பொதுமக்களால் வைப்பிலிடப்பட்ட பணத்தினை மீளப்பெற முற்படும் போது மீளச் செலுத்த முடியாது போகலாம், உள்நாட்டு வெளிநாட்டுத்தரப்பினருக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்த அல்லது கொடுப்பனவுகளைத் திருப்பிச் செலுத்த முடியாது போகலாம். இந்நிலையில் மக்களது நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்படும் அதேநேரம் முழுப்பொருளாதாரமும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையும் ஏற்படலாம். இந்நிலையில் வங்கிகள், நிதிநிறுவனங்கள் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை இழக்கப்படும். இந்நிலையில் முற்றுமுழுதான நிதியியல் முறைமையின் உறுதித்தன்மையும் அச்சுறுத்தலுக்குள்ளாகி முழுப்பொருளாதாரச் செயற்பாட்டையும் பாதிப்பிற்குள்ளாக்கிவிடும். ஆகவே நிதியியல் முறைமையின் உறுதித்தன்மையானது மக்களின் நாளாந்த நடவடிக்கைகளுக்கும், பொருளாதாரச் செயற்பாட்டிற்கும் முக்கியமானதொன்றாகக் காணப்படுகின்றது.

நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை பொதுவாக வங்கிகள், நிதிநிறுவனங்கள், மற்றும் கொடுப்பனவு முறைமை என்பவற்றுக்கிடையில் ஏற்படுகின்ற பரந்தளவிலான தோல்விச் சூழ்நிலைகளால் ஏற்படுகின்றது. இந்நிலையில் பொருளாதாரத்தில் மக்கள் தமது கொடுக்கல் வாங்கல்களை உள்நாட்டிலோ அல்லது சர்வதேசரீதியாகவோ மேற்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். உதாரணமாக தோல்வியடைந்த நிறுவனங்களின் வைப்பாளர்கள் தமது சேமிப்புக்களை இழக்க நேரிடும். நிறுவனங்கள், மற்றும் வியாபாரத் தேவைகளுக்குக் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியாது போகும். வங்கியினூடாக மேற்கொள்ளப்படுகின்ற தீர்ப்பளவு முறையூடாக கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்பவர்கள் தமது பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது இடர்படுவர். சர்வதேச கொடுக்கல் வாங்கல்கள், ஏற்றுமதி இறக்குமதி மீளச்செலுத்துகை என்பன கடுமையாகப் பாதிக்கும். இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதார நடவடிக்கைகளைத் தாக்கத்திற்குள்ளாக்குவதோடு மட்டுமல்லாது மக்களின் வருமானத்தையும், வேலைவாய்ப்பையும் குறைவடையச் செய்யும் இத்தகைய நிதியியல் உறுதித்தன்மையின் பாதகமான தாக்கங்கள் உலகில் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக மெக்சிக்கோவில் 1994 - 1995 இலும் கிழக்காசிய நாடுகளில் 1997 - 1998 இலும் ரஸ்யாவில் 1998 இலும் பிரேசிலில் 1999 இலும் துருக்கியில் 2001 இலும், ஆர்ஜென்ரீனாவிலும் 2001 - 20002 இலும் நிதியியல் நெருக்கடிகள் இடம்பெற்றுள்ளன.

நதியியல் முறைமையின் உறுதியின்மைக்கான காரணங்கள்:

பொருளாதாரங்களில் ஏற்படுகின்ற நிதியியல் நெருக்கடிகளின் காரணமாக பெருமளவிலான வங்கிகளும் நிதிநிறுவனங்களும் தோல்வியடைவது பொதுவானதாகும். இவ்வங்கிகளினதும் நிதிநிறுவனங்களினதும் தோல்வியின் காரணமாக பாதிப்புக்குள்ளாக்குபவர்கள் இவ்வங்கிகளினதும், நிதிநிறுவனங்களினதும் வாடிக்கையாளர்களே இவ்வகையில் இந்நிதிநெருக்கடிகள் தோன்றுவதற்கு அப்பொருளாதாரங்களின் நிதியியல் முறைமையின் ஸ்திரமின்மையே முக்கியமானதாகும்.

அண்மைக்காலங்களில் பலநாடுகளில் வங்கிகள், நிதிநிறுவனங்களில் முறிவு, தோல்வி ஆகியவை ஏற்பட்டுவந்துள்ளதால் நிதி அமைப்புக்கள் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. துரிதமான வளர்ச்சி, இலாபம் கருதிய நடவடிக்கைகளில் அதிகளவு விரிவாக்கம், முகாமைப்படுத்தலின் குறைபாடுகள், சொத்துக்களின் முதலீடுகளில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைச் சரியாக எடைபோடாதநிலை, உள்நாட்டிலும் நாடுகளுக்கிடையேயும் நிதிநிறுவனங்களின் கூடியளவு இணைப்பு, நிதிநிறுவனங்களின் நடவடிக்கைகள் தொடர்பாக நம்பிக்கைகுறைவு அல்லது இழப்பு ஏற்படுதல் ஆகிய நிலைமைகள் நிதிநிறுவனங்களை நெருக்கடிகளுக்கு உள்ளாக்கியிருப்பதை அண்மைக்கால அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இவ்வாறு நிதியியல் நெருக்கடிக்கான காரணங்கள் விவாதிக்கப்படக்கூடியனவாக இருந்த போதிலும் வங்கிகளின் பலமற்ற இடர்நேர்வு முகாமைத்துவமும் ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது. ஏனைய நிறுவனங்களைப் போன்று வங்கிகளும் தமது நாளாந்த நடவடிக்கைகளில் எதிர்கொள்ளக் கூடிய இடர் நேர்வுகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்மதி வாய்ந்த முறையில் மேற்கொள்ளாவிடில் வங்கிகளும் தோல்வியடையும்.

நாட்டில் முதலீடு செய்யப்பட்ட வெளிநாட்டு மூலதனம் எதிர்பாரா விதமாக வெளிப்பாய்ச்சல் அநேகமான நிதிநெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான ஒரு காரணமாகும். இம் மூலதன வெளிப்பாய்ச்சலின் காரணமாக வங்கிகள் கடன் வழங்குவதில் நிதிப்பாற்றாக்குறையை எதிர்நோக்கும் இவ்வாறான நிதிப்பற்றாக்குறையும் வங்கித் தோல்விக்குக் காரணமாகும்.

மேலும் பொருளாதார வீழ்ச்சிகளும் வங்கிகள் நிதிநிறுவனங்களைக் கஷ்டத்திற்கு இட்டுச்செல்லும் எவ்வாறெனின் பொருளாதார வீழ்ச்சியினால் கடன் பெற்றோர் பாதிக்கப்படுகின்றபோது தாம் பெற்றகடனைத்திருப்பிச் செலுத்த முடிவதில்லை. ஆகவே வங்கிகள், நிதிநிறுவனங்கள் தமது இடர் நேர்வு முகாமைத்துவத்தை முன்னேற்றுவதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியின் எதிர்த்தாக்கங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதுடன் நிதியியல் முறை உறுதியின்மையையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

ஆகவே நிதியியல் முறையின் உறுதிப்பாடானது உறுதியான பேரினப் பொருளாதாரச் சூழல், சிறந்த ஆளுகையைக் கொண்ட ஆற்றல் வாய்ந்த நிதிநிறுவனங்கள், வினைத்திறன் வாய்ந்த நிதிச்சந்தை, சிறந்த மேற்பார்வை என்பவற்றுடன் பாதுகாப்பானதும், நம்பிக்கையானதுமான கொடுப்பனவு தீர்ப்பனவு முறைகள் காணப்படுகின்ற போது சாத்தியமானதாக அமையும்.

நிதியியல் முறை உறுதிப்பாட்டில் மத்திய வங்கியின் பங்கு:

நிதியியல் முறையின் உறுதிப்பாட்டினை நோக்கமாகக் கொண்டு மத்திய வங்கியானது வங்கிகள், ஏனைய நிதிநிறுவனங்கள் என்பவற்றையும் இவற்றின் கொடுப்பனவு முறைகள் என்பவற்றையும் மேற்பார்வை செய்து வழிநடத்துகின்றது. நாணய விதிச்சட்டம், வங்கிச்சட்டம், நிதிக்கம்பனிச்சட்டம் என்பவற்றிலே மேற்கூறப்பட்ட நிறுவனங்களை மேற்பார்வை செய்வதற்கும் வழிநடத்துவதற்குமான சட்ட வரையறைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இதைவிட செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டமானது அந்நியச் செலாவணி நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கான அதிகாரத்தை மத்திய வங்கிக்கு வழங்குவதுடன் நிதியியல் உறுதிப்பாட்டின்மையைத் தவிர்ப்பதற்குமான அதிகாரத்தையும் வழங்குகின்றது. இவ்வாறான வினைத்திறன் வாய்ந்த மேற்பார்வை, வழிநடத்தல் முறையானது நடைமுறையில் இருப்பின் வங்கிகள், மற்றும் நிதிநிறுவனங்களின் தோல்வி மிகக்குறைவாகவே காணப்படும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். இலங்கை மத்திய வங்கியானது அங்கீகரிக்கப்பட்ட நிதித்துறை நிறுவனங்களான உரிமம் பெற்ற வங்கிகள், பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகள், குத்தகைக்கம்பனிகள், ஊழியர் சேமலாபநிதியம், அரச ஆவணவியாபாரத்தில் ஈடுபடும் முதற்தரத்தரகர்கள் போன்ற நிறுவனங்களை மேற்பார்வை செய்து வழிநடத்துகின்றது. மேற்கூறப்பட்ட நிறுவனங்கள் அனைத்து நிதிநிறுவனங்களினதும் சொத்துகளில் ஏறக்குறைய 76% ற்கு உரிமை கூறுவதுடன் நிதிமுறைமையில் அனைத்துப் பெரிய மற்றும் முக்கியத்துவ வாய்ந்த நிதிமுறையை முன்னேற்றுவதற்காகக் காலத்திற்குக் காலம் புதியவிதிமுறைகளையும் நடைமுறைப்படுத்துகின்றது. ஆகவே இந்நிதி நிறுவனங்களின் ஸ்திரத்தன்மையானது முழு நிதியியல் முறையையும் ஸ்திரமாக வைத்திருப்பதற்கு உதவும் 76% ற்கு உரிமை கூறுவதுடன் நிதிமுறைமையில் அனைத்துப் பெரிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த நிதிமுறையை முன்னேற்றுவதற்காகக் காலத்திற்குக் காலம் புதியவிதிமுறைகளையும் நடைமுறைப்படுத்துகின்றது. ஆகவே இந்நிதி நிறுவனங்களின் ஸ்திரத்தன்மையானது முழு நிதியியல் முறையையும் ஸ்திரமாக வைத்திருப்பதற்கு உதவும்

ஒழுங்குபடுத்தல், மேற்பார்வை முறைகள்:-

ஒழுங்குபடுத்தலானது நிறுவனம் அதனுடைய இணைந்து ஒழுகவேண்டிய செயற்பாடுகளின் பாதுகாப்புத் தேவைப்பாடுகளுடன் தொடர்புபட்டு இருக்கின்றது. மதிப்பிடப்பட்ட சொத்துக்களின் மொத்தப் பெறுமதி மிக்க மூலதனத்தின் ஆக்க குறைந்த விகிதாசாரம், பொறுப்புக்களுக்கு எதிரான திரவச் சொத்துக்களின் ஆக்ககுறைந்த விகிதாசாரம் தனிநபர் ஒருவருக்கு வழங்கக்கூடிய கடன் எல்லை, அறவிடமுடியா மற்றும் ஐயக்கடன்களுக்கான ஏற்பாடுகள் மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த நிதிக் கூற்றுக்களை குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியில் சமர்ப்பித்தல் போன்றவை முக்கியமான ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளாகும். இவ்வாறான ஒழுங்குபடுத்தல் முறைகள் வங்கித்தொழிலில் அல்லது நிதியியல் தொழிலில் ஏற்படுகின்ற இடர்தேர்வுகளைக் குறைப்பதற்கு உதவுகின்ற பாதுகாப்பு நியமங்களாகத் தொழிற்படும் நோக்கத்தினைக் கொண்டது.

இதே போன்று மேற்பார்வையானது தளத்திற்கு வெளியிலான கண்காணிப்பு மற்றும் தளத்திலான பரிசோதனை என்பவற்றை உள்ளடக்குகின்றது. தளத்திற்கு வெளியிலான கண்காணிப்பு என்பது நிறுவனங்களிலிருந்து அவற்றின் செயற்பாடுகள், நிதியியல் நிலைமைகள்

தொடர்பாக காலத்திற்குக் காலம் பெறப்படுகின்ற தகவல்களை முன்சூட்டியே எடுக்கக்கூடிய முன்னேற்றகரமான நடவடிக்கைகளுக்கூடாகத் தீர்ப்பதும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு முன்சூட்டியே எச்சரிக்கைகளைக் காட்டும் நோக்கத்தோடு பரிசோதனைக்குட்படுத்துவதாகும் தளத்திலான பரிசோதனையின் கீழ் மத்திய வங்கிப் பரிசோதகர்கள் காலத்திற்கு காலம் நிறுவனங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கூடான இயல்புத்தன்மையைப் பரீட்சித்தல் பல்வேறு இடர் தேர்வுகளை மதிப்பீடு செய்தல் உதாரணமாக கொடுகடன் இடர்நேர்வு, சந்தை இடர்நேர்வு, தொழிற்பாட்டு இடநேர்வு மற்றும் நிதிநிறுவனத்தின் இடர்நேர்வு முகாமைத்துவ இயலாவு போன்றவற்றைப் பரீட்சித்தல் ஊடாக அவர்களின் புத்தகங்களையும், கணக்குகளையும், நிறுவனத்தின் தொழிற்பாடுகளை மதிப்பீடு செய்யும் நோக்கோடு பரிசோதனை செய்வதாகும். ஆகவே மத்தியவங்கியானது குறிப்பிட்ட நிறுவனத்தின் முகாமைத்துவத்துடன் தொடர்ச்சியான தொடர்புகளை மேற்கொள்வதுடன் அவதானிக்கப்பட்ட பிரச்சினைகளையும், பலவீனங்களையும் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட நிறுவனத்தை வேண்டி நிற்கும்.

முடிவுரை

ஒரு பொருளாதாரத்தின் நிதியியல் முறையானது தளம்பல்களின்றி உறுதியாகவும் உறுதிப்பாட்டுடனும் இருப்பதும் அவசியமாகும். நிதியியல் முறைமையின் உறுதிப்பாடினமைக்கான காரணங்களை. இனங்கண்டு தகுந்த முறையில் தீர்க்க வேண்டியது அவசியமாகும். இந்த வகையில் வங்கிகளையும், நிதி நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்தி மேற்பார்வை செய்து இந்நிறுவனங்கள் உறுதிப்பாடாகவும் பாதுகாப்பான முறையில் முகாமை செய்வதை உறுதிப்படுத்தும் பொறுப்பு மத்தியவங்கிக்குரியதாகின்றது. நிதிநிறுவனங்கள் உள்ளார்ந்த, வெளியக காரணங்களினால் காலத்திற்குக் காலம் தோல்வியடைகின்றன. பேரினப் பொருளாதாரசமயின்மை, வெளியகத் தாக்கங்கள், பலவீனமான முகாமைத்துவம், கட்டுப்பாடு, மற்றும் கட்டுப்பாடினமை, சட்டரீதியான பொறுப்புக்களைத் தவிர்த்துக்கொள்ளல், அதிகளவான போட்டித் தன்மை போன்றவை இந்நிதிநிறுவனங்கள் தோல்வியுறுவதற்கான காரணங்களாக குறிப்பிடலாம். வங்கிகள் நிதிநிறுவனங்கள் பேரின, நுண்பாக பாதுகாப்பு விகிதங்களை கடைப்பிடிக்காதவிடத்து எந்தளவிலான மேற்பார்வையோ ஒழுங்குபடுத்தலோ அவை தோல்வியடைவதிலிருந்து பாதுகாத்துவிட முடியாது. மத்தியவங்கியானது தன்னால் உரிமையளிக்கப்பட்ட நிறுவனங்கள் உறுதிப்பாடாகவும், பாதுகாப்பான முறையிலும் முகாமை செய்யப்படுவதனை உறுதிப்படுத்துவதற்காக மேற்பார்வை செய்வதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் ஈடுபட்டுள்ளது.

கடைப்பிடிக்காதவிடத்து எந்தளவிலான மேற்பார்வையோ ஒழுங்குபடுத்தலோ அவை தோல்வியடைவதிலிருந்து பாதுகாத்துவிட முடியாது. மத்தியவங்கியானது தன்னால் உரிமையளிக்கப்பட்ட நிறுவனங்கள் உறுதிப்பாடாகவும், பாதுகாப்பான முறையிலும் முகாமை செய்யப்படுவதனை உறுதிப்படுத்துவதற்காக மேற்பார்வை செய்வதிலும் ஒழுங்கு படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளது.

அத்துடன் நிதிமுறைமையின் வினைத்திறனையும் உறுதிப்பாட்டையும் மேம்படுத்துவதற்காக புதிய ஒழுங்கான நிதி மறுசீரமைப்பினையும் மத்தியவங்கி மேற்கொள்கின்றது. அந்தவகையில் தற்போதுள்ள நிதியியல் சட்டங்களைத் திருத்தியமைப்பதற்கு அல்லது அரசாங்கம் மற்றும் நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து

நிதியியல் வலையமைப்பின் கீழ் புதிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதற்காக மத்தியவங்கி காலத்திற்கு காலம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதைவிட பொதுமக்களும் நிதியியல் முறைமையிலான அபிவிருத்திகள் தொடர்பாகவும் நிதிநிறுவனங்களுடனான தமது கொடுக்கல் வாங்கல்களின் இடநேர்வுகள் தொடர்பாகவும் விழிப்புடன் இருப்பது முக்கியமானது. மத்தியவங்கியோ அல்லது அரசாங்கமோ இவ்வாறான எல்லா கொடுக்கல் வாங்கல்களினதுமோ அல்லது நிறுவனங்களினதுமோ பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிப்பதில்லை. பொதுமக்கள் தமது வைப்புக்களை அல்லது முதலீடுகளைச் செய்கின்ற நிறுவனங்களினது உண்மையான அலுவல்கள் தொடர்பில் மிகக் கவனமாகவும் விழிப்புடனும் இருத்தல் வேண்டும். இதன் பொருட்டு இவ்வாறான நிறுவனங்கள் தமது செயற்பாடுகள் தொடர்பாக இன்றுவரையிலான நிதித்தகவல்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென மத்தியவங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இதன்காரணமாக நிறுவனங்களின் நிதி நிலைமைக்கான மக்கள் அறிக்கை அதற்கேற்ற வகையில் தீர்மானங்களை மேற்கொள்வது இலகுவாக இருக்கும். ஆகவே தொகுத்து நோக்குவோமாயின் நிதியியல் முறைமை ஒன்றின் உறுதித் தன்மை என்பது நிதிநிறுவனங்கள், மத்தியவங்கி, அரசு, பொதுமக்கள் ஆகியோரின் கூட்டு சேர்க்கையின் மூலமே ஏற்பட முடியும். என்பதில் ஐயமில்லை.

உசாத்துணை -

சமரசிற் .பி - பணக்கொடுக்கல் வாங்கல்கள் வங்கி மற்றும் பொருளாதாரம், இலங்கை மத்தியவங்கி வெளியீடு.

பாலகிருஷ்ணன்,நா (2010) இலங்கைப் பொருளாதாரத்தின் அபிவிருத்திப் பிரச்சினைகள் ஓர் சமகால மீளாய்வு. குமரன் புத்தக இல்லம், கொழும்பு

இலங்கை மத்தியவங்கி வெளியீடு, நிதியியல் முறைமையின் உறுத்தன்மை

விக்கிரமசூரிய, (2011 சித்திரை, வைகாசி) இலங்கையில் வங்கிச் சட்டத்தின் வளர்ச்சி : விமர்சன ரீதியான ஒரு மதிப்பீடு - பொருளியல் நோக்கு, மக்கள் வங்கி, வெளியீடு.